[24th January 1961

ஆகவே இவர்கள் இந்தியிலும் சுருக்கெழுத்து தேர்ச்சி பெற்றிருந்தால் இந்தியாவில் எந்த இடங்களிலும் போய் வேலை பார்க்கலாம். இதனால் வேலையில்லாத்திண்டாட்டப் பிரச்னையும் ஓரளவுக்கு தீரும். இம்மாதிரி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய வகையில் இந்தி சுருக்கெழுத்து பயிற்சி அளிக்க சர்க்கார் முன் வருமா ?

THE HON. SRI C. SUBRAMANIAM : இதற்காக பயிற்சி பெற வேண்டும் என்று யாராவது முன்வருவார்கள் என்றால் அதைப் பற்றி சர்க்கார் ஆலோசிக்கும். இப்போது இம்மாதிரிப்பட்ட பயிற்சிக்கு தேவையிருப்பதாக தெரியவில்லை.

SRI A. VEDARATHNAM : இந்தி சுருக்கெழுத்துக்கு பயிற்சி அளிக்க தனியார் பள்ளிகள் முன் வந்தால் அரசாங்கம் அதற்கு ஏதாவது உதவி அளிக்க முன் வருமா ?

THE HON. SRI C. SUBRAMANIAM : இதைப்பற்றி பரிசிலனை செய்வது, எப்போது இந்தப் பிரச்னை வருமோ அப்போது நான் பரிசிலனை செய்ய முடியும். இப்போது ஹைபாத்தட்டிகலாக கேட்கப்படும் கேள்விக்கு பதில் சொல்வதற்கில்லை.

Counterfeit Currency Notes

* 133 Q.—SRI A. VEDARATHNAM : கனம் உள் விவகார அமைச்சர் அவர்கள் தயவு செய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) நாகர்கோவிலில் இரண்டு ரூபாய் கள்ள நோட்டு அச்சடிக்கப்பட்டவர்கள் கண்டு பிடிக்கப்பட்டார்களா ?

(இ) அவர்களிடமிருந்து கிடைத்த தடையங்கள் என்ன ?

(உ) இதன் பேரில் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை என்ன ?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : (அ) Yes, Sir. The gang responsible for the attempt to forge two-rupee currency notes was unearthed and so far seven accused persons have been arrested.

(இ) Nine blocks three incomplete two-rupee conterfeit notes and the treadle machine with its dismantled parts were seized.

(உ) The case is pending trial.

MR. SPEAKER : If it is pending trial is it not *sub judice?* No further question can be asked.

THE HON. the Minister for Industries has come. We shall take up Question No. 125.

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
TRUTH ALONE TRIUMPHS